

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியான அபிப்பிராயம்

வரையறுத்த ஸ்ரீ லங்கா எனர்ஜீஸ் (தனியார்) கம்பனியின் (“கம்பனி”) நிதிக்கூற்றுக்கள் மற்றும் கம்பனி மற்றும் அதன் துணைக் கம்பனிகளின் திரண்ட நிதிக்கூற்றுக்கள் (“தொகுதி”) என்பவற்றினைக் கொண்ட 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புகள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொறிப்புக்களை உள்ளடக்கிய 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து கம்பனி 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான கம்பனி மற்றும் தொகுதியின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியான அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் பந்தி 1.5 இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீது என்னுடைய அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகவுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புகள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது

அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.
- எனது கணக்காய்வின் போது இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு காண்புகள், மற்றும் உள்ளடக்கப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது பலவீனங்கள் தொடர்பாக நிருவகிக்கப்படுகின்ற தரப்பினர்களுக்குத் அபிப்பிராயம் வெளிப்படுத்துவதற்கு தொகுதிக்குள் முழு அல்லது வியாபார நடவடிக்கையின் நிதித் தகவல்கள் தொடர்பில் போதிய கணக்காய்வு சான்றுகளை பெறுதல். ஏன்னுடைய அபிப்பிராயத்திற்காக தீர்விற்கு பொறுடறீப்பை கொண்டுள்ளேன். .

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 வரையறுத்த ஸ்ரீ லங்கா எனர்ஜீஸ் (தனியார்) கம்பனி

1.5.1.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

| குறித்த நியமத்திற்கான குறிப்புரைகளுடன் இணங்காமை | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரை |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------|
| <p>(அ) இலங்கை கணக்கீட்டு நியம இல. 02-பொருளிருக்குகளின் 11 ஆம் பந்தியின் பிரகாரம், பொருளிருப்புகளின் கொள்வனவு கிரயம் கொள்வனவு விலை, இறக்குமதி வரி மற்றும் ஏனைய வரிகள், போக்குவரத்துச் செலவினம், கையாளல் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட இறுதிப் பொருட்களின் கொள்வனவின் போது நேரடியாக பங்களிப்பு செய்த ஏனைய கியங்கள், மூலப்பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றினைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும் கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், கம்பனியின் கல்கமுவ தொழிற்சாலைக்கு (அலுமினிய றெட்ஹோ துண்டுகளின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டவை) அலுமினிய துண்டுப் பொருட்களை கொண்டு செய்வதற்காக 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ரூபா 25,081,719 தொகையான போக்குவரத்து கட்டணங்கள் மாத்திரம் 2023 மற்றும் முன்னைய ஆண்டு செலவினங்களாக பதியப்பட்டிருந்தது. இதன்விளைவால், மீளாய்வாண்டிற்கான இலாபம் மற்றும் நிறுத்திவைத்த இலாபம் என்பன முறையே ரூபா 20,547,164 மற்றும் ரூபா 4,534,555 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.</p> <p>மேலும், சேகரிக்கப்பட்ட 2,535,725 கி.கி அலுமினிய துண்டுகளின் பெறுமதி இந்த அறிக்கை திகதி வரையும் நிதிக்கூற்றுக்களிற்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p> | <p>இலங்கை மின்சார சபையுடனான உடன்படிக்கை பிரகாரம், SCARP அலுமினியம் இலவசமாக சேகரிக்கப்பட்டுள்ளது. SCARP சேகரித்தல் தொடர்பான சகல செலவுகளும் சூத்திரத்திலிருந்து அறவிடப்பட வேண்டும். இது எதிரிகாலத்தில் உருவாக்கப்பட வேண்டியிருந்தது.</p> | <p>கணக்கீட்டு நியமத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.</p> |
| <p>(ஆ) முன்னைய ஆண்டு தொடர்பான ரூபா 2,866,660 தொகையான மருத்துவ விடுமுறை காசாக்கல் செலவினம் LKAS 08 இன் (கணக்கீட்டு கொள்கை, கணக்கீட்டு மதிப்பீடுகளில் மாற்றங்கள் மற்றும் தவறுகள்) 42 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிதிக்கூற்றுக்களில் முன்னைய ஆண்டு சீராக்கல்களை செய்யாமல் மீளாய்வாண்டில் அனுமதிக்கப் பட்டிருந்தது. இதன் விளைவால், மீளாய்வாண்டிற்கான இலாபம் அதே தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.</p> | <p>சரியானது, இதனபடி சீராக்கல் செய்யப்படும்.</p> | <p>கணக்கீட்டு நியமத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.</p> |

- (இ) இலங்கை கணக்கீட்டு நிம இல. 16 இன் 51 ஆம் பந்தியின் பிரகாரம், சொத்துக்களின் மீதியான பெறுமதி மற்றும் பயன்பாட்டுக் காலம் என்பன வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டியிருந்ததுடன் முன்யை ஆண்டிலிருந்து ஏதாவது வேறுபாடு இருப்பின் மாற்றங்கள் இலங்கை கணக்கீட்டு நிம இல. 8 இற்கமைய கணக்கீடு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 7 வகுதிகள் தொடர்பான ரூபா 49,875,241 ஆன முற்கொண்டு செல்லும் சொத்துக்களின் பெறுமதி மீளாய்வு செய்யப்பட்டு நியமத்தில் வேண்டப்பட்டவாறு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.
- தெளிவாகவில்லை
- கணக்கீட்டு நியமத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.
- (ஈ) கம்பனியானது கல்கமுவ காணிக்காக (0.3726 ஹெட்டயர் அளவு) 2017 யூலை 07 இலிருந்து 35 ஆண்டுகளிற்காக குத்தகை உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தது. எவ்வாறாயினும், சொல்லப்பட்ட குத்தகை தொடர்பில் சொத்து பயன்பாட்டு உரிமை மற்றும் குத்தகை பொறுப்பு என்பன SLFRS – 16– குத்தகையில் வேண்டப்பட்டவாறு கம்பனியால் நதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- எதிர்காலத்தில் கணக்கீட்டு நடைமுறையுடன் பின்பற்றப்படும்.
- கணக்கீட்டு நியமத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

1.5.1.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரைகள் |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டிய வருமான வரி ரூபா 88,715,153 ஆக இருந்ததுடன் 2022/2023 மற்றும் 2023/2024 வரிமதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிச் செலவினங்களிற்கான ஏற்பாடு முறையே ரூபா 3,457,708 மற்றும் ரூபா 44,830,141 ஆக இருந்தன. எவ்வாறாயினும், சொல்லப்பட்ட வரி மதிப்பீட்டு ஆண்டிற்காக வரி விதிக்கக்கூடிய வருமானத்தை கணிப்பீடு செய்யும் போது ரூபா 100,596,911 மற்றும் ரூபா 20,584,015 தொகையான முழுமையாக பெறுமானத்தேய்வு செய்யப்பட்ட சொத்துக்கள் முறையே சொத்துக்கள் மீதான மூலதன படிக்களை கணிப்பீடு செய்கையில் கருத்திற் கொள்ளப்பட்டது. மேலும், 2022 இன் 45 ஆம் உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் (திருத்திய) 33.3 ஆம் பிரிவிற்கு முரணாக 30 சதவீதத்திற்கு பதிலாக 24 சதவீத வருமான வரி வீதம் பிரயோகிக்கப் பட்டிருந்தது. இதன் விளைவால், சொல்லப்பட்ட வரிமதிப்பீட்டு ஆண்டிற்காக ரூபா 13,642,820 தொகையான வித்தியாசம் அவதானிக்கப்பட்டதுடன் மீளாய்வாண்டிற்கான இலாபம் ரூபா 13,642,820 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது. | தயவு செய்து உங்களுடைய கணிப்பீட்டை எங்களிற்கு அனுப்பவும். | சரியான வருமான வரியை கணிப்பீடு செய்வதற்கும் முன்னைய ஆண்டு சீராக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். |

| | | |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------|
| <p>(ஆ) 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டிய வருமான வரி ரூபா 30.77 மில்லியனாக இருந்ததுடன் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரி அறிக்கை பிரகாரம் (2020/2021 வரிமதிப்பீட்டு ஆண்டு வரை) அக்காலப்பகுதி தொடர்பில் செலுத்த வேண்டிய வருமான வரி ரூபா 15.2 மில்லியனாக இருந்தது. இதன்படி, ரூபா 15.57 மில்லியன் தொகையான வித்தியாசம் அவதானிக்கப்படதுடன் மீளாய்வாண்டு இறுதிவரையும் நிதிக்கூற்றுக்களில் உரிய சீராக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.</p> | <p>வருமான வரி அறிக்கை கோவையிடலின் தேக்கம் கணக்காய்வு நோக்கத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பூர்த்தியாக்கப்பட்டது. இது 2024 நிதியாண்டில் சீராக்கல் செய்யப்படும்.</p> | <p>செலுத்த வேண்டிய வருமான வரியை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> |
| <p>(இ) கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2023 திசம்பர் 31 இல் உள்ளவாறு இலங்கை மின்சார சபைக்கு (CEB) செலுத்தவேண்டிய மீதி ரூபா 21,966,396 ஆக இருந்தது. எவ்வாறாயினும், CEB இன் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், பெறவேண்டிய நேரொத்த மீதி ரூபா 23,941,000 ஆக இருந்ததுடன் ரூபா 1,974,604 ஆன வித்தியாசம் அவதானிக்கப்பட்டது. இந்த அறிக்கை திகதிவரையும் கணக்கு மீதிகளை இணக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p> | <p>சாத்தியமானளவு விரைவாக தீர்ப்பளவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p> | <p>கம்பனியானது CEB உடன் செலுத்த வேண்டிய மீதிகளை செய்வது இணக்கம் செய்ய வேண்டும்.</p> |

1.5.1.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது பதிவேடுகள்

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரைகள் |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------|
| <p>2023 திசம்பர் 31 இல் உள்ளவாறு பொருளிருப்புகளால் ரூபா 6,884,969 கூட்டுத் தொகையான 3 இருப்பு விடயங்களின் செலவு மீதிகள் அவதானிக்கப்பட்டதுடன் இந்த அறிக்கை திகதிவரையும் இனங்காணப்பட்டிருக்கவில்லை.</p> | <p>முறைமை தவறு, ERP முகாமைக் குழு ஏற்கனவே அறிவித்திருந்ததுடன் இதனை திருத்துவதற்காக அவர்கள் வேலைசெய்கின்றனர்.</p> | <p>இருப்பு விடயங்களின் செலவு மீதிகளை இணக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> |

1.5.1.4 கணக்காய்விற்கு கிடைக்கப்பெறாத ஆவணச்சான்றுகள்

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரைகள் |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------|
| <p>அ) கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம்வரையறுத்த கும்பல்கமுவ மினி கைற்றோ (தன்யார்) கம்பனி 2017 இற்கு முன்னர் செய்யப்பட்டிருந்த கடன்கழிவிற்காக ஏற்பாடுகள் ரூபா 10,719,147 ஆக இருந்தது. எவ்வாறாயினும், சபை தீர்மானம், 2023 திசம்பர் 31 இல் உள்ளவாறு கடன்கழிவு ஏற்பாடு தொடர்பான மதிப்பாய்வு அறிக்கை மற்றும் ஏனைய தொடர்பான ஆவணங்கள் கணக்காய்விற்கு கிடைத்திருக்கவில்லை.</p> | <p>முன்னைய விபரங்களின்படி கம்பனியின் முன்னைய வெளிவாரி கணக்காய்வு குழு கணக்காய்வு பூர்த்தியாக்கல் நாளேட்டு பதவு முடிவடைந்த ஆண்டாக இந்த பதிவு E&Y ஆல் பரிந்துரைக்கப்பட்டது, இது தொடர்பில் எந்தவித விரிவான தகவல்களும் கண்டுபிடிக்க முடியவில்லை.</p> | <p>கணக்காய்விற்கு போதிய ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p> |

1.5.1.5 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

(அ) பெறவேண்டியவைகள்

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரைகள் |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------|--------------------------------------------------------------------------------------|
| கம்பனியானது மீளாய்வாண்டு இறுதிவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் அனுசரனையுடன் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு எதிராக ரூபா 2,126,687 தொகையான பெறவேண்டிய நீண்டகாலம் நிலுவையாக இருக்கின்ற WHT ஐ கோரியிருக்கவில்லை. | இது பூர்த்தியாக்கப்படும். | சாத்தியமானளவு விரைவாக பெறக்கூடிய மீதிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |

(ஆ) செலுத்த வேண்டியவைகள்

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரைகள் |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------|
| (i) கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2023 திசம்பர் 31 இல் உள்ளவாறு இனங்காணப்படாத வைப்பு மீதிகள் ரூபா 7,062,988 ஆக இருந்ததுடன் இது 2019 ஆம் ஆண்டிலிருந்து திரண்டிருந்தது. கம்பனியானது சொல்லப்பட்ட மீதிகளின் வைப்பு மூலங்களை இனங்கண்டிருந்த போதிலும் உரிய கணக்கிற்கு அவற்றினை சீராக்கல் செய்தற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. | இது 2024 ஆம் ஆண்டில் இனங்காணப்பட்டிருந்ததுடன் உள்ளக மற்றும் வெளவாரி கணக்காய்வு குழுவுடன் வேலைகள் பகிரப்பட்டிருந்தன. இத்க்படி ERP முறைமை நாளது வரையாக்கப்படும். | இனங்காணப்படாத வைப்புக்களை கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |

1.5.2 திரண்ட நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு

2023 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக பின்வரும் கம்பனிகளின் நிதிக் கூற்றுக்களின் மீது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயம் என்னுடைய பின்வரும் அவதானிப்புகளின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டது.

1.5.2.1 வரையறுத்த ஸ்ரீ லங்கா எனர்ஜீஸ் எச்ஆர் (தனியார்) கம்பனி

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரைகள் |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------|------------------------------------------------------------|
| (அ) 2022 இன் 45 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் (திருத்திய) 33.3(ii) ஆம் பிரிவின் பிரகாரம், வருமான வரியானது 2023 ஏப்ரல் 01 இலிருந்து 30 சதவீதத்தில் வரி விதிக்கப்பட வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், வருமான வரிக் கணிப்பீடு 2023/2024 வரி மதிப்பீட்டு ஆண்டிற்காக (Y/A) 24 | கருத்துரை வழங்கப் பட்டிருக்கவில்லை. | வருமான வரியை இணக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். |

சதவீதத்தை பிரயோகித்து செய்யப்பட்டிருந்தது. மேலும், அதே வரிமதிப்பீட்டு ஆண்டிற்காக நிலையான சொத்துக்களில் மூலதன படிகள் கணப்பீடு செய்ததில் ரூபா 1,682,912 தொகையான முழுமையாக பெறுமானத்தேய்வு செய்யப்பட்ட சொத்துக்கள் கவனத்திற் கொள்ளப்பட்டது. ஆகவே, வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூபா 336,582 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. சொல்லப்பட்ட இரண்டு விடயங்களின் விளைவால், மீளாய்வாண்டில் ரூபா 228,755 ஆல் வருமான வரி ஏற்பாடு குறைத்தக் காட்டப்பட்டிருந்தது என அவதானிக்கப்பட்டது.

(ஆ) நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2023 ஆம் ஆண்டின் போது 03 ஆலோசனையாளர்களிற்கு செலுத்தப்பட்ட நிபுணத்துவ கட்டணங்கள் (ஆலோசனைக் கட்டணம்) ரூபா 2.96 மில்லியனாக இருந்ததுடன் இது தாய் கம்பனியான வரையறுத்த ஸ்ரீ லங்கா எனேர்ஜீ (தனியார்) கம்பனியின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்ட இரண்டு ஆலோசனையாளர்களிற்கு செலுத்தப்பட்ட ரூபா 2.8 மில்லியனையும் உள்ளடக்கி யிருந்தது. இதன்படி மீளாய்வாண்டிற்கான இலாபம் சொல்லப்பட்ட தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

பரிந்துரைக்கப்பட்டவாறு திருத்தம் செய்யப்படும்.

கம்பனி தொடர்பில் உரிய செலவினங்களை கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.5.2.2 வரையறுத்த கும்பல்கமுவ மினி கைட்ரோ (தனியார்) கம்பனி

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரைகள் |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------|
| (அ) இலங்கை கணக்கீட்டு நியம இல. 16 இன் 51 ஆம் பந்தியின் பிரகாரம் சொத்துக்களின் தேறிய பெறுமதி மற்றும் பயன்பாட்டுக் காலம் வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டியதுடன் முன்னைய மதிப்பீடுகள் வேறுபடுமாயின் இலங்கை கணக்கீட்டு நியம இல. 8 இற்கமைய மாற்றங்கள் கணக்கீடு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், 2023 திசம்பர் 31 இல் உள்ளவாறு 6 வகுதிகள் தொடர்பான ரூபா 385,881,787 முற்கொண்டுவரும் பெறுமதி நியமங்களில் வேண்டப்பட்டவாறு மீளாய்வு செய்யப்பட்ட கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. | கம்பனியானது இந்த ஐய வினாவில் குறிப்பிடப்பட்டிருந்த மீளாய்வு செயற்பாட்டில் உள்ளன. | கணக்கீட்டு நியமத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும். |

(ஆ) கம்பனியானது 2015 பெப்ரவரி 18 இலிருந்து 20 ஆண்டு காலப் பகுதிகளிற்காக மினி கைட்ரோபவர் சொந்த கட்டிடம் கட்டும் நோக்கத்திற்காகவும் பொறி செயற்படுவதற்காகவும் காணியொன்றினை வனவள பாதுகாப்பு திணைக்களத்துடன் குத்தகைக்கு உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டிருந்தது. எவ்வாறாயினும், சொத்துக்களின் பயன்பாட்டு உரிமை மற்றும் குத்தகைப் பொறுப்பு என்பன SLFRS – 16 – குத்தகைகள் பிரகாரம், நிதிக்கூற்றுக்களில் அங்கீகரிக்கப் பட்டிருக்கவில்லை. மேலும், 2023 திசெம்பர் 17 இல் கம்பனிக்கு வனவள திணைக்களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் 2017 முதல் 2023 வரையான காலப் பகுதிக்காக ரூபா 31,308,661 ஆன வருடாந்த அனுமதிப் பத்திர கட்டணத்தை இன்னமும் செலுத்தியிருக்கவில்லை

தவறு இனங்காணப்பட்டதுடன் SLFRS – 16 இன் பிரகாரம் திருத்தப்படும்.

கணக்கீட்டு நியமத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

(இ) கம்பனியானது வரையறுத்த பயோ மெட் (தனியார்) கம்பனியை சுவீகரிப்பதற்கு வரையறுத்த சிறிலங்கா எனர்ஜீ (தனியார்) கம்பனிக்கு ரூபா 101,000,000 நிதியளித்திருந்ததுடன் நிதியளிக்கப்பட்ட தொகை வரையறுத்த ஸ்ரீ லங்கா எனர்ஜீ (தனியார்) கம்பனியிடமிருந்து பெறவேண்டிய தொகையாக பதிவதற்கு பதிலாக வரையறுத்த பயோ மெட் (தனியார்) கம்பனியிடமிருந்து பெறவேண்டிய தொகையாக பதியப்பட்டிருந்தது. இதன்படி, தொடர்புபட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் தொடர்புபட்ட தரப்பினரிடமிருந்து பெறவேண்டிய தொகை என்பன 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 101,000,000 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

தற்பொது கணக்காய்வு குழுவில் விவாதிக்கப்பட்டிருந்தவாறு சீராக்கல் செயற்பாட்டில் உள்ளது

நிதிக்கூற்றுக்களில் சரியான பெறுமதிகளில் தொடர்புபட்ட தரப்பினர் கொடுக்கல் வாங்கலை பதிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.5.2.3. வரையறுத்த பயோ மெட் கைட்ரோபவர் (தனியார்) கம்பனி

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரைகள்

(அ) வரையறுத்த எனர்ஜீஸ் (தனியார்) கம்பனியானது 2023 திசெம்பர் 01 இல் ரூபா 259 மில்லியன் தொகையில் கொள்வனவு செய்வதற்காக வரையறுத்த பயோ மெட் கைட்ரோபவர் (தனியார்) கம்பனியை சுவீகரித்திருந்தது. எவ்வாறாயினும், கம்பனியானது

2023 திசெம்பர் 1 இல் வரையறுத்த ஸ்ரீ லங்கா எனர்ஜீஸ் (தனியார்) கம்பனியால் வரையறுத்த பயோ மெட் (தனியார்) கம்பனி சுவீகரிக்கப்பட்டிருந்ததுடன் 01 மாத காலத்திற்காக செயலாற்றலை இந்த அனுமதிக்கப்பட்ட நிதிகள் குறிக்கின்றது. சுவீகரிப்பிற்கான கருத்திற்கொள்ளல் ரூபா 259 மில்லியனாக இருந்தது. இது மின்பொறி, கட்டிடம் காணி, ஏனைய தொடர்புபட்ட உபகரணங்கள் மற்றும்

நிதியாண்டில் சரியான உரிமை மூலதன பெறுமதியை கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ரூபா 259 மில்லியன் நடைமுறையல்லாத சொத்தாக கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் ரூபா 90 மில்லியன் மாத்திரமே உரிமை மூலதனமாக கருதப்பட்டிருந்தது. மேலும், கம்பனியானது ரூபா 169 மில்லியன் உரிமை மூலதனத்தின் கீழ் பதிவதற்குப் பதிலாக வேறு இரண்டு துணைநிலை கம்பனிகளால் செய்யப்பட்ட நிதியளிப்பு ஒழுங்குகளிலிருந்து தொடர்புபட்ட தொகைகளாக பதியப்பட்டிருந்தது.

ஆரம்ப மூலதனம் என்பவற்றினை பெறுமதி மேவுகளின்றது. இதன்படி, ரூபா 90 மில்லியன் பெறுமதியான பங்குகள் உரிமையாண்மையை மாற்றுவதற்காக 15 கோவைகளிலிருந்து ஐந்து இன் பெயரிற்கு மாற்றப்பட்டிருந்தது. நிதி நிலமை கூற்றின் கீழ் தொடர்புபட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டிய தொகையாக மிகுதி முதலீடு பதியப்பட்டுள்ள போதிலும், மிகுதி உரிய கம்பனிகளிற்கு தற்போதைய நிதியாண்டில் BOD இன் அனுமதியுடன் சமமாக வழங்கப்பட வேண்டும். இதன்படி உரிமை மூலதனத்தின் பெறுமதி குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

1.5.2.4.வரையறுத்த தெதுறு ஓயா மினி கைட்ரோபவர் (தனியார்) கம்பனி கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரைகள்

(அ) இலங்கை கணக்கீட்டு நியம இல. 16 இன் 51 ஆம் பந்தியின் பிரகாரம் சொத்துக்களின் தேறிய பெறுமதி மற்றும் பயன்பாட்டுக் காலம் வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டியதுடன் முன்னைய மதிப்பீடுகள் வேறுபடுமாயின் இலங்கை கணக்கீட்டு நியம இல. 8 இற்கமைய மாற்றங்கள் கணக்கீட்டு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 9 வகுதிகள் தொடர்பான ரூபா 290,891,826 முற்கொண்டுவரும் பெறுமதி நியமங்களில் வேண்டப்பட்டவாறு மீளாய்வு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

இதன்படி தொகைகள் திருத்தப்படும்.

கணக்கீட்டு நியமங்களின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக் வேண்டும்.

(ஆ) கம்பனியானது வரையறுத்த பயோ மெட் (தனியார்) கம்பனி சுவீகரிப்பதற்கு வரையறுத்த ஸ்ரீ லங்கா எனர்ஜீஸ் (தனியார்) கம்பனிக்கு ரூபா 97,000,000 நிதி அளிக்கப்பட்டிருந்ததுடன் வரையறுத்த ஸ்ரீலங்கா எனர்ஜீஸ் (தனியார்) கம்பனியிடமிருந்து பெறவேண்டிய தொகைகளாக நிதியளிக்கப்பட்ட தொகை பதியப்பட்டிருந்தது. இதன்படி, தொடர்புபட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் தொடர்புபட்ட தரப்பினரிருந்து பெறவேண்டிய தொகை 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 97,000,000 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

அங்கு தவறு இருக்கவில்லை. இந்த நடவடிக்கை திருத்தப்பட்டுள்ளது.

நிதிக்கூற்றுக்களில் சகல கொடுக்கல் வாங்கலையும் முறையாக பதிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(உ) 2022/2023 மற்றும் 2023/2024 வரிமதிப்பீட்டு ஆண்டுகளிற்காக வியாபாரங்களிலிருந்தான வரி விதிக்கக்கூடிய வருமானம் கணிப்பீடு செய்கையில் விசையமுத்தி மற்றும் நீர் வில்கள் (இயந்திரங்களின் கீழ்

வரிக் கணிப்பீடுகளின் பொது செய்யப்பட்ட தவறுகள் இதன்படி திருத்தப்பட வேண்டியிருந்தது.

உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக் வெண்டும்.

வகைப்படுத்தப்பட்டது) என்பவற்றின் மீது கம்பனியால் 20 சதவீதத்தை பிரயோகிப்பதற்கு பதிலாக 5 சதவீத மூலதன படி வீதம் பிரயோகிக்கப்பட்டது. ஆகவே, ஆண்டிற்கான செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் வருமான வரிச் செலவினம் என்பன 2022/2023 மற்றும் 2023/2024 வரி மதிப்பீட்டு ஆண்டிற்காக முறையே ரூபா 8,302,984 மற்றும் ரூபா 1,933,778 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

1.6. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

| சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களிற்கான தொடர்பு | இணங்காமை | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|----------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------|----------------------------------------------------------------------------------------|
| (அ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய அரச உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான செயற்பாட்டு கைநூல் | | | |
| (ஈ) (i) பிரிவு 3.2 (i) | கம்பனியானது மேற்குறித்த கைநூலின் வேண்டுகையுடன் இணங்கி ஆட்சேர்ப்பிற்காக ஆட்சேர்ப்பு திட்டம் (SOR) தயாரிக்கப்பட்டிருக்கவில்லை | செயற்பாட்டில் உள்ளன. | அரச உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான செயற்பாட்டு கைநூலுடன் இணங்கியொழுக வேண்டும். |
| (ஐ) (ஈ) (ii) பிரிவு 6.5 | அரச உடமையாக்கப்பட்ட முயற்சிகள் (SOEs) பொது திறைசேரியின் அனுமதி இல்லாமல் துணைநிலை கம்பனியின் ஒன்னிணைப்பு அல்லது கொள்வனவிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், 2023 இல் வரையறுத்த பயோ மெட் (தனியார்) கம்பனியை சுவீகரிப்பதற்காக அத்தகைய அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. | மன்றத்தின் உறுப்புரைப் பிரகாரம் செய்யப்பட்டது. | அரச உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான செயற்பாட்டு கைநூலுடன் இணங்கியொழுக வேண்டும். |
| (ஆ) (அ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய அரச உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான கூட்டு ஆளுகை வழிகாட்டலின் 2.2.5(அ) ஆம் பிரிவு | பங்கிலாபம், உரிமை மூலதனம் பங்குதாரர்களில் மாற்றம் மற்றும் பிரதான கொடுக்கல் வாங்கல் உள்ளடங்கலாக முகவுரைகள் வழங்கப்பட்டதென அனுமதிக்கப்பட்ட துணைநிலை கொள்கையை சபை வைத்திருப்பதற்கு கட்காயமாக உள்ளது. எவ்வாறாயினும், கம்பனியானது அத்தகைய கொள்கையை உருவாக்கியிருக்கவில்லை | செயற்பாட்டில் உள்ளன. | அரச உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான கூட்டு ஆளுகை மீதான கைநூலுடன் இணங்கியொழுக வேண்டும். |

1.7 வரிப் பிரமாணங்களுடன் இணங்காமை

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரைகள்

(அ) 2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டம்

(i) பிரிவு 86 (1) இன் பிரகாரம், கம்பனியானது வரி விதிக்கப்பட்ட மாதத்தின் போது பிடித்து வைத்திருந்த எந்தவொரு வரியும் ஒவ்வொரு கலண்டர் மாதம் முடிவடைந்த பின்னர் பதினைந்து நாட்களிற்குள் ஆணையாளர் நாயத்திற்கு செலுத்த வேண்டும். எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டின் போது கடந்த ஏழு மாதங்களின் போது ரூபா 278,822 தொகையான பிடித்து வைக்கப்பட்ட உழைக்கும் போது செலுத்தும் வரி அதிகாரச்சட்டத்தில் வேண்டப்பட்டவாறு அனுப்பப்பட்டிருக்கவில்லை.

இந்த செலுத்த வேண்டிய மீதிகளிற்கான தீர்ப்பளவு உடனடியாக செய்யப்படும்.

உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

(ii) பிரிவு 90 (1) இன் பிரகாரம், கம்பனியானது அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளில் வேண்டப்பட்டவாறு மீளாய்வாண்டின் போது காலாண்டு வரி தவணைகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இது உடனடி கவனத்துடன் பின்பற்றப்படுவதுடன் 2024 இல் செய்யப்படும்.

உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

(iii) பிரிவு 126 (1) இன் பிரகாரம், கம்பனியானது அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளில் வேண்டப்பட்டவாறு 2017/2018 மற்றும் 2022/2023 வரிமதிப்பீட்டு ஆண்டிற்காக வருமான வரி அறிக்கைகள் கோவையிடப்பட்டிருக்கவில்லை.

இது உடனடி கவனத்துடன் பின்பற்றப்படுவதுடன் 2024 இல் செய்யப்படும்.

உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

(ஆ) 2022 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச்சட்டத்தின் (2014.01.01 வரையான ஒன்றித்த திருத்தங்கள்) 26(1) ஆம் பிரிவின் பிரகாரம், எந்தவொரு வரிவிதிக்கக்கூடிய காலப்பகுதியின் உரிய வரி வரிவிதிப்பு காலப்பகுதியின் முடிவடைந்து அடுத்தவரும் மாதத்தின்

இந்த செலுத்த வேண்டிய மீதியுடன் உடன்பட முடியாது. 2023.12.31 இல் உள்ளவாறு 2210 மற்றும் 2340 காலாண்டு தொடர்பில் ரூபா 25,363,943.16 மாத்திரமே செலுத்த வேண்டியுள்ளது.

பெறுமதி சேர் வரி அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

இருபதாவது நாள் அல்லது அதற்கு பின்னர் செலுத்த வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது அதிகாரச்சட்டத்தில் வேண்டப்பட்டவாறு ரூபா 91,486,315 தொகையான VAT செலுத்தப்பட்டிருக்கவில்லை.

(இ) 2022 இன் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகாரச் சட்டத்தின் 17(1) ஆம் பந்தியின் பிரகாரம், காலாண்டின் முதலாவது மாதத்திற்காக செலுத்த வேண்டிய சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) அந்த இரண்டாவது காலாண்டின் இருபதாவது நாள் அல்லது அதற்கு முன்னர் IRD இற்கு செலுத்த வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது அதிகாரச்சட்டத்தில் வேண்டப்பட்டவாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு ரூபா 12,424,650 தொகையான சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) செலுத்தப்பட்டிருக்கவில்லை.

சாத்தியமானளவு விரைவாக மீதிகள் தீர்ப்பளவு செய்யப்படும்.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிசார் விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான தொகுதியின் செயற்பாட்டு விளைவு ரூபா 209.80 மில்லியன் இலாபமாக இருந்ததுடன் முன்னைய ஆண்டிற்கான நேரொத்த இலாபம் ரூபா 64.34 மில்லியனாகும். ஆகவே, நிதிசார் விளைவுகளில் ரூபா 145.46 மில்லியன் தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. வருமானங்களின் அதிகரிப்பு மற்றும் நிதிச் செலவினங்களின் வீழ்ச்சி என்பன இந்த முன்னேற்றத்திற்காக காரணமாக இருந்தன.

2.2. பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வானது கீழே தரப்படுகின்றது.

| வருமானம் / செலவினம் | 2023 ரூபா மில்லியன் | 2022 ரூபா மில்லியன் | அதிகரிப்பு) / (வீழ்ச்சி) ரூபா மில்லியன் | சதவீதம் % |
|-----------------------------|---------------------------|---------------------------|-----------------------------------------------|--------------|
| வருமானங்கள் | 1,116.86 | 757.87 | 358.99 | 47.36 |
| விற்பனைக் கிரயம் | 681.96 | 444.72 | 237.24 | 53.34 |
| நேரடிச் செயற்திட்ட செலவினம் | 22.80 | 5.35 | 17.45 | 326.17 |

| | | | | |
|--------------------|--------|--------|---------|---------|
| நிர்வாகச் செலவினம் | 104.12 | 115.80 | (11.68) | (10) |
| நிதிக் கிரயம் | 108.20 | 160.50 | (52.3) | (32.58) |
| நிதி வருமானங்கள் | 9.83 | 6.86 | 2.97 | 43.29 |

2.3 விகிதப் பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்பட்டு மீளாய்வாண்டிற்கான தொகுதியின் பிரதான விகிதங்கள் பின்வருமாறு உள்ளன.

| விகிதம் | 2023 | 2022 |
|---------------------------------|-------|-------|
| ஈடுபடுத்திய மூலதன விகிதம் (%) | 27.13 | 5.18 |
| மொத்த இலாப வீதம் (%) | 38.94 | 41.32 |
| தேறிய இலாப வீதம் (%) | 18.78 | 5.20 |
| நடைமுறை விகிதம் (தடவைகளின் எண்) | 0.72 | 0.96 |
| விரைவு விகிதம் (தடவைகளின் எண்) | 0.65 | 0.88 |

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையினங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

அ) சபை பணிப்பாளர்கள் 2023 மே 16 இல் ரூபா 259 மில்லியன் தொகையான கம்பனியினுடைய சொந்த நிதிகளை பயன்படுத்தி வரையறுத்த பயோ மெட் (தனியார்) கம்பனியை சுவீகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கம்பனியானது மேற்குறித்த கம்பனியை சுவீகரிப்பதற்கு அதனுடைய சொந்தப் பணத்தினை விட துணைநிலை கம்பனி நிதிகளையும் பயன்படுத்தியது. இதன்படி, வரையறுத்த கும்பல்கமுவ (தனியார்) கம்பனி மற்றும் வரையறுத்த தெதுறுஓயா மினி கைற்றே (தனியார்) கம்பனியான இரண்டு துணைநிலை கம்பனிகள் ஒவ்வொரு துணைநிலை கம்பனிகளிடமிருந்து புறம்பான சபைத் தீர்மானம் பெறப்படாமல் சொல்லப்பட்ட கம்பனியை சுவீகரிப்பதற்கு முறையே ரூபா 101 மில்லியன் மற்றும் ரூபா 97 மில்லியன் தொகையான நிதிகளை நேரடியாக வழங்கியிருந்தது. இதன் விளைவால், கம்பனியானது மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு கொள்வனவை கருத்திற் கொள்வதற்கு சமமாக துணைநிலை கம்பனிகளின் முதலீட்டை கணக்கிற்கு எடுக்க இயலாதிருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

பணிப்பாளர் சபையின் ஆலேசனை பிரகாரம், இதனை திருத்தப்படும்.

பரிந்துரைகள்

கொள்வனவை கருத்திற் கொள்வதற்கு சமமாக துணைநிலை கம்பனிகளில் முதலீட்டை பதிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆ) கம்பனியானது சாம்பலை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்ற சீமெந்து தட்டு மற்றும் கீழ்பக்க தகடு என்பவற்றினை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக 2012 யூலை 27 இல் வரையறுத்த அமாட்ராட் கோல்டிங் (தன்யார்) கம்பனியுடன் கூட்டிணைவு உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தது. எவ்வாறாயினும், கூட்டிணைவு உடன்படிக்கை 2014 மார்ச் 27 இல் முகாமைத்துவத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன் அந்த சொத்துக்கள் வியாபார பங்குதாரர் இன்மையால் பயன்று இருந்தது. கம்பனியானது 2014 ஆம் ஆண்டு இறுதியளவில் இந்த செயற்திட்டத்திற்காக ரூபா 7,364,447 ஆன தொகை முதலீடு செய்திருந்ததுடன் 2019 இல் விலை மதிப்பீட்டு திணைக்களத்தால் செய்யப்பட்ட மதிப்பீட்டை தொடர்ந்து முதலீட்டு மீதி 2019 ஆண்டிற்கான கணக்குப் புத்தகங்களில் ரூபா 2,660,000 தள்ளுபடி செய்திருந்தது.

பின்னர், கம்பனியின் பணிப்பாளர் சபை இலங்கை மின்சார சபையின் (CEB) உள்ளக கணக்காய்வு பிரிவின் 2023 ஒக்தோபர் 20 இல் வழங்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையின் பரிந்துரைகள் மற்றும் கம்பனியின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2024 சனவரி 31 இல் சொல்லப்பட்ட முதலீட்டு மீதியை பதிவழிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி சொல்லப்பட்ட முதலீட்டு மீதி மீளாய்வாண்டில் புத்தகங்களில் இருந்து பதிவழிக்கப்பட்டிருந்தது. ஆகவே, இந்த செயற்திட்டத்தின் ரூபா 7,364,447 தொகையான மொத்த மீதி முகாமைத்துவம் எடுத்த நலிவான தீர்தமானத்தால் செயற்திட்ட அவசியத்தை இனங்காணாமல் செய்யப்பட்டிருந்தது.

மேலும், 2024 ஏப்ரல் 18 இல் நடைபெற்ற மின்சக்தி மற்றும் வலு அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைக் குழு கூட்டத்தில் பொறுப்புடைய நபர்களை இனங்காண்பதற்கு விசாரணை நடாத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு நெறிப்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும், செல்லப்பட்ட நெறிப்படுத்தல் அமுலாக்கலின் முன்னேற்றம் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) கம்பனியானது 2022 பெப்ரவரி 23 இல் வழங்கப்பட்ட சபை அனுமதி பிரகாரம் CEB ஒத்துழைப்புடன் அனுமினிய ரெட்ரொ ரெட் உற்பத்தி செய்கின்ற வசதியை கட்டியெழுப்புவதற்கும் செயற்படுத்தவதற்குமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது. இதன்படி, அலுமினிய துண்டு சுழற்சி செயற்திட்டத்தின்

முன்னேற்றத்திற்காக, MOPE ஊடாக இந்த விசாரணைக்கு நியமிக்கப்பட்ட குழுத் தலைவரிற்கு இது தொடர்புபடுத்தப்பட வேண்டியிருந்தது. உள்ளக கணக்காய்வாளரின் அறிக்கைக்கு உட்படுத்தி BOD விடயத்தின் அனுமதி அடிப்படையிலும் இது பதிவழிக்கப்பட்டிருந்தது..

குழுவால் வழங்கப்பட்ட நெறிப்படுத்தல் அமுலாக்கலின் முன்னேற்றம் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.

அனுமினிய ரெட்ரொ ரெட் உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் கம்பனி மற்றும் உரிய தரப்பினரிற்கு

நிர்மாணம் 2022 செப்டெம்பரில் தொடங்கப்பட்டிருந்தது. CEB பணிப்பாளர் சபை தீர்மானம் மற்றும் 2021 செப்டெம்பர் 23 ஆந் திகதிய 2021/DCC/com-14 ஆம் இலக்க DCC சுற்றறிக்கை என்பவற்றின் பிரகாரம், அலுமினிய துண்டு இலவச கட்டணத்தில் CEB ஆல் SLE இற்கு வழங்கப்பட்ட வேண்டியதுடன் SLE ஆனது கன்னி அனுமியத்தின் அனுசூலமான தொகையை சேர்ப்பதன் மூலம் அலுமினிய துண்டுகளை சுழற்சி மூலம் அனுமிய றெட்றொ றெட் ஐ அறிமுகப்படுத்தியிருந்ததுடன் SLE எல்லை கிரயத்துடன் மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செயலினத்தை மேவுகின்ற பேரம்பேசப்பட்ட விலைக்கு CEB இற்கு திரும்ப றெட்றே றெட் ஐ வழங்குகியிருந்தது. எவ்வாறாயினும் இந்த அறிக்கை திகதிவரை சொல்லப்பட்ட வியாபார நிகழ்வு தொடர்பில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் வியாபார உடன்படிக்கை, திரும்ப வாங்கல் உடன்படிக்கை இல்லது புரிந்துணரவு விஞ்ஞாபனம் எதுவும் கைசாத்திடப்பட்டிருக்கவில்லை. மேலும், கல்கமுவ வேலைத் தளத்தில் நிர்மாண வேலைகள் 2022 செப்டெம்பரில் தொடங்கப் பட்டிருந்ததுடன் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு SCALP இன் நடைபெறும் வேலைகளின் (WIP) மீதி ரூபா 27,416,630 ஆக இருந்தது. மேலும், செயற்திட்ட வேலைத்தளத்தின் காணியின் சட்ட தெளிவுபடுத்தல்கள் மீளாய்வாண்டு இறுதிவரையும் உரிய அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டிருக்கவில்லை.

இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும்.

(ஈ) கம்பனியானது இலங்கை மின்சார சபை மற்றும் வரையறுத்த லங்கா மின்சார (தனியார்) கம்பனி என்பவற்றிற்கு மீற்றர் அடைப்புகள் அறிமுகப்படுத்தி வழங்குவதற்கான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. எவ்வாறாயினும், இரண்டு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திட்ட வியாபார உடன்படிக்கை அல்லது MOU எதுவும் இருக்கவில்லை.

2024 யூலை 24 இல் நடைபெற்ற BOD SLE சபை கூட்டத்தில் மேலும் செயற்படுத்தவதற்கு உடன்படிக்கை வரைவிடப்பட்டு அனுமதிக்கப்பட்டது.

வியாபார நடவடிக்கை தொடர்பில் கம்பனி மற்றும் உரிய தரப்பினருக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும்.

(உ) மக்ள் வங்கியின் நடைமுறைக் கணக்கில் ரூபா 736,930 தொகையான மீதிகள் மீளாய்வாண்டு இறுதிவரையும் உறங்கலாக இருந்தது. எவ்வாறாயினும், சொல்லப்பட்ட நடைமுறைக் கணக்கினை செயற்படுத்தவதற்கு அல்லது முடுவதற்கோ இன்னமும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சொல்லப்பட்ட கணக்கு மீள செயற்படுத்துவதற்கு சபை தானை BOD அனுமதித் திருந்ததுடன் சபை செயலாளர் மக்கள் வங்கி வெளிநாட்டு நிளைக்கு சபை தீர்வு வாரியாக தீர்மானத்தை வழங்குவதற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

சொல்லப்பட்ட நடைமுறைக் கணக்கினை செயற்படுத்தவதற்கு அல்லது முடுவதற்கோ நடவடிக்கை எடுப்பட வேண்டும்.

3.2 செயற்திட்டங்கள் அல்லது மூலதன வேலைகளிலுள்ள தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சீதாவ கங்கா கைற்றோபவர் செயற்திட்டம் CEB இன் நீர் மின்சார வளமாக ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருந்ததுடன் அவரகள் 2015 முதல் 2021 வரை இச் செயற்திட்டத்துடன் ஈடுபட்டிருந்ததுடன் செயற்திட்டத்திற்காக ரூபா 301 மில்லியன் செலவிழக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நிதிப் தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் என்பவற்றால் CEB ஆனது 2021 இல் வரையறுத்த சிறீலங்கா எனர்ஜீஸ் (தனியார்) கம்பனிக்கு செயற்திட்டத்தை மாற்றியிருந்தது. இதனபடி, கம்பனியானது இந்த செயற்திட்டம் தொடர்பான சாத்தியவள அறிக்கை செய்திருந்ததுடன் ரூபா 3,500 மில்லியன் கிரயத்தில் ஒவ்வொன்றும் 7 ஆறு உடன் 2 சீர் மின்சார பொறிகளை கட்டுவதற்கு திட்டமிட்டிருந்தது. 2021 இல் கம்பனியால் செயற்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப் பட்டிருந்ததுடன் 2024 ஏப்ரல் 01 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. CEB ஆல் செய்யப்பட்ட செலவினத்திற்கு மேலதிகமாக கம்பனி 2023 திசெம்பர் 31 அளவில் இந் செயற்திட்டம் மீது ரூபா 6,386,066 செலவழித்திருந்தது. எவ்வாறாயினும், செயற்திட்டம் தேசிய நிலையத்திற்கு எதிபார்க்கப்பட்ட நல்களை உருவாக்காமல் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

செயற்திட்டமானது சுத்தமாக்கல் இறுதிக் கட்டத்தில் உள்ளது. NARA சுத்தமாக்கல் நிலுவையில் உள்ளது

பரிந்துரைகள்

செயற்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3. கொள்வனவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) தேசிய கொள்வனவு வழிகாட்டல்

வழிகாட்டல் 2.14.1 மற்றும் குறைநிரப்பு- 35

(i) அண்ணளவாக ரூபா 408,803,040 இற்கு சமமான ஐ.அ.டொலர் 1,306,080 தொகையான கன்னி பொலிகாபோனைற் கொள்வனவில் அமைச்சு நியமித்த கொள்வனவு குழுவிற்கு பதிலாக திணைக்கள கொள்வனவு குழுவால் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

(ii) கொள்வனவு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ள போது நிறுவன தலைவர் அல்லது பிரதம கணக்கீட்டு உத்தியோகத்திற்கு வேலைகளிற்காக ரூபா 1 மில்லியனும் பொருட்கள் மற்றும் ஏனைய ஆலோசனை

முகாமைத்துவத்தின் கருத்துரை

வரையறுத்த (தனியார்) பணிப்பாளர் சபையின் தீர்மானம் உள்ளன. SLE இன் சபையின்

வரையறுத்த (தனியார்) பணிப்பாளர் சபையின் தீர்மானம் உள்ளன. SLE இன் சபையின்

பரிந்துரைகள்

வழிகாட்டலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

வழிகாட்டலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

சேவையை விட ஏனைய சேவைகளுக்காக ரூபா 500,000 வரை அதிகாரத்தைக் கொண்டிருந்தார் எவ்வாறாயினும், கம்பனியின் பணிப்பாளர் சபை வழிகாட்டலிலுள்ள ஏற்பாடுகளிற்கு முரணாக GM இற்காக ரூபா 4 மில்லியனும் பொறியியல் தலைவர் மற்றும் HR தலைவரிற்கு ரூபா 800,000 உமான அதிகார எல்லைகள் வழங்கப்பட்டிருந்தது.

(ஆ) வழிகாட்டல் 3.1.1 (அ)

உள்நாட்டு ஒப்பந்தகாரர்கள், வழங்குநர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் இயலாமை வரையறுக்கப்பட்டுள்ள போது சர்வதேச போட்டி கேள்விகோரல் (ICB) பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது கன்னி பொலிகாபோனைற் கொள்வனவில் சர்வதேச போட்டி கேள்விகோரல் ICB முறை கருத்திற்கொள்ளாமல் தேசிய போட்டி கேள்விகோரல் பயன்படுத்தி கேள்விகள் அழைக்கப்பட்டது.

எவராலும் கேள்வியை கோர முடியும்.

வழிகாட்டலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

(இ) வழிகாட்டல் 4.2.1 மற்றும் 4.2.2

கம்பனி தொடங்கியதிருந்து பிரதான கொள்வனவு திட்டம், விரிவான கொள்வனவு திட்டம் மற்றும் கொள்வனவு கால அட்டவணை என்பவற்றை கம்பனி தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

தயாரிக்கப்படுகின்றன.

வழிகாட்டலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு

சகல நிறுவனங்களினதும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) மீது ஐக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி” நிரல் பிரகாரம், அதன் நோக்கெல்லையின் கீழ் இலக்குகள் மற்றும் செயற்பாடுகளின் அமுலாக்கலில் பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால், அடைய வேண்டிய உரிய நோக்கங்கள் மற்றும் இலக்குகள், அந்த நோக்கங்கள் அடைவதிலுள்ள இடைவெளி அதேபோல முன்னேற்றத்தை அளவிடுவதற்கான பொருத்தமான குறிகாட்டிகள் என்பன இனங்காணப் பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரை

இந்த சிறந்த நடைமுறை பின்பற்றப்படும்.

பரிந்துரைகள்

கம்பனியானது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மீதான ஐக்கிய நாடுகளின் “2030” நிகழ்ச்சி நிரலுடன் இணங்கியொழுக வேண்டும்.